

தலைப்பு 006 – அரசாங்க சேவை ஆணைக்குழு - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தலைப்பு 006 – அரசாங்க சேவை ஆணைக்குழுவின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்கள் தொடர்புடைய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் உள்ளடங்கிய பொழிப்பு அறிக்கை 2025 ஜூன் 02 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் 2025 ஜூன் 11 ஆணைக்குழுவின் வருடாந்த விரிவான முகாமைத்துவக் கணக்காய்வு அறிக்கை ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தை தவிர்த்து, 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது. இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு

நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை அரசாங்க சேவை ஆணைக்குழு, பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை

விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

(அ) வருமானம் அல்லாத பெறுவனவுகள்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினகருத்துரை	பரிந்துரை
2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்றில் ஏனைய வருமான தலைப்பிற்காக சேர்க்கப்பட்ட வருமானமான ரூபா 16,556,943 தொகை ஏனைய வருமான தலைப்பிற்காக சேர்க்கப்பட்ட வருமானமான ரூபா 16,556,943 தொகை காண்பிக்கப்படுவதுடன் ஒன்றிணைந்த பரீட்சை மீதியில் பிரகாரம் அது ரூபா 9,579,262 தொகை ஆனதில் ரூபா 6,977,681 ஆன வித்தியாசம் அவதானிக்கப்பட்டது.	காசுப்பாய்ச்சல் கூற்றில் ஏனைய வருமான தலைப்பிற்காக சேர்க்கப்பட்ட வருமானமான ரூபா 16,556,943 தொகையினுள் ஏனைய வருமான தலைப்பிற்காக சேர்க்கப்பட்ட வருமானமான ரூபா 9,579,262 ஆன தொகை நிறுவனங்களினால் சுவீகரிக்கப்பட கடன் மீதிகளின் கூட்டுத் தொகையான ரூபா 6,977,681 உள்ளடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.	மீளாய்வாண்டிற்குரிய கணக்குகளை வழகாட்டியின் பிரகாரம் கணக்குகள் தயாரிக்கப்பட வேண்டும்.

(ஆ) ஆதன பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினகருத்துரை	பரிந்துரை
(i) மீளாய்வாண்டினுள் பராதீனம் செய்யப்பட்டிருந்த ரூபா 268,207 தொகையான சொத்துக்களின் கிரயத்தை திட்டவட்டமாக இனங்காண்டு நிதியல்லாத சொத்துக்கள் பெறுமதியிலிருந்து அகற்றியிருக்கவில்லை.	CIGAS தொகுதி மூலம் சொத்துக்கள் குறியீடுகள் இடப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பிரிவிற்கு வெவ்வேறாக CIGAS மென்பொருளிக்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ள பொருட்களை இனங்கண்டு அதற்குரிய பெறுமதிகளை அகற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.	பராதீனம் செய்யப்பட்ட சொத்துக்களின் உரிய கிரயத்தை நிதியல்லாத சொத்துக்களிலிருந்து அகற்ற வேண்டும்.
(ii) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்த கணனி உபகரணங்களில் பெறுமதி ரூபா 19,477,831 தொகையான போதும் மீளாய்வாண்டில் நிதிக்கூற்றுக்களில் ஆரம்ப மீதியாக ரூபா 19,652,831 தொகையாக காண்பித்ததால் ரூபா 175,000 ஆன வித்தியாசம் ஆனது.	2023 ஆண்டின் இறுதி மீதி 2024 ஆரம்ப மீதியாக CIGAS மென்பொருளின் கீழ் சரியாக காண்பிக்கப்பட்டிருந்த போதும் மானியமாக கிடைத்த ரூபா 175,000 ஆன கணனியின் பெறுமதி 2024 திசெம்பர் 27 ஆம் திகதி ஆரம்ப மீதியாக CIGAS மென்பொருளிற்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.	முன்னைய ஆண்டின் கணக்கு மீதிகளை சரியாக முன்கொண்டுவர வேண்டும்.

(இ) முற்பண கணக்கு மீதிகள்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினகருத்துரை	பரிந்துரை
முற்பண கணக்குகள் தொடர்பான கூற்றில் (ஏசீஏ - 5) முற்பண அறவீடு காசாக மற்றும் குறுக்கு பதிவுகளின் கூட்டுத்தொகை ரூபா 15,716,777 தொகை காண்பிக்கப்பட்டிருந்த போதும் காசுப்பாய்ச்சல் கூற்றில் முற்பண அறவிடல் ரூபா 9,275,376 தொகையாக காண்பிக்கப்பட்டதால் காசுப்பாய்ச்சல் கூற்றினுள் முற்பண பெறுவனவு ரூபா 6,441,401 தொகை குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	காசுப்பாய்ச்சல் கூற்றில் உள்ளடக்கப்படுவதானது பணத்தினால் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் ஆகையால், பணத்தால் மேற்கொள்ளப்பட்ட முற்பண அறவீடுகளில் ரூபா 9,275,376 தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசீஏ - 5 பிரகாரம் பணத்தினால் மற்றும் குறுக்கு பதிவுகளின் மூலம் எனும் இரண்டு விதங்களிலும் மேற்கொள்ளப்படும் அறவிடல் உள்ளடக்கப்பட்டுள்ளது.	கணக்குகள் வழிகாட்டியின் பிரகாரம் காசுப்பாய்ச்சல் கூற்றை தயாரிக்க வேண்டும்.

2. ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ) பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் நேரொத்துள்ளன.

(ஆ) முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினகருத்துரை	பரிந்துரை
நிதிப்பிரமாணம் 50 இன் பிரகாரம் செலவின மதிப்பீடு நடைமுறை சாத்தியமாக தயாரிக்கப்படாததனால் 08 மீண்டெழும் செலவின விடயங்களில் மற்றும் 02 மூலதன செலவின விடயங்களில் நிதிஏற்பாடு 35 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை எஞ்சியிருந்தது.	அரசு செலவினங்களை குறைத்தற்காக செலவினம் கட்டுப்பாடு, காகிதாகிகள் சிக்கனமாக பயன்படுத்தும் மற்றும் மின்னஞ்சல் மற்றும் இணைய ஊடாக கடிதங்கள் பரிமாற்றம் செய்தமை, எரிபொருள் பயன்பாடு குறைந்தமை, உத்தியோகபூர்வ சீருடை கொடுப்பனவிற்காக சமர்ப்பிக்கப்படாமை, கட்டிட திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை, மூன்று வாகனங்களை பராதீனம் செய்தமை மற்றும் மூலதன தன்மையிலான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படாமை போன்ற விடயங்கள் காரணங்கலாக குறிப்பிப்பட்டுள்ளன.	நி.பி. 50 பிரகாரம் சிக்கனமாக மற்றும் வினைத்திறன் தொடர்பாக உரிய கவனத்துடன் செலவின மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும்.

3.2 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உட்படல்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினகருத்துரை	பரிந்துரை
2025 ஆண்டின் செலுத்தப்பட்டிருந்த கூட்டுத்தொகை ரூபா 1,753,983 தொகையான செலவினம் 2024 ஆண்டின் நிதிக் கூற்றிக்களினுள் பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உட்படல் கூற்றில் (இணைப்பு iv) காண்பிக்கப்பட்டிருந்தது.	ஒரு ஆண்டினுள் செலுத்தப்படுவது 12 மாதங்களிற்கான பட்டியல்களிற்கு ஆவதால் கொடுப்பனவு செய்வதற்காக ஒரு ஆண்டின் திசெம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரையான 12 மாதங்கின் வவுசர்கள் மாத்திரம் கவனத்திற் கொள்ளப்படுவதால் திசெம்பர் மாத பட்டியல் பொறுப்பாக காட்டப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.	நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கும் போது மீளாய்வு கணக்காய்வுதொடர்பு செலவினத்தை கவனத்திற் கொள்ள வேண்டும்.

3.3 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான தொடர்பு	இணக்கமின்மை	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினகருத்துரை	பரிந்துரை
(i) 2016 திசெம்பர் 29 திகதிய இலக்கம் 30/2016 கொண்ட பொது நிருவாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பிரிவு	12 மாதங்களிற்கு பின்னர் அல்லது 25,000 கி.மீ. தூரம் ஓட்டத்திற்கு பின்னர் ஏனும் எஞ்சின் தொடர்புபட்ட பிரதான திருத்தங்களுக்கு பின்னர் ஆகிய விடயங்களுக்கிடையில் முதலாவது இடம்பெரும் சந்தர்ப்பத்தை அடுத்து ஒவ்வொரு வாகனத்திற்கும் எரிபொருள் பரீட்சிப்பொன்றை மேற்கொள்ள வேண்டிய போதும் 2024 திசெம்பர் 31 திகதிக்கு ஆணைக்குழுவிற்கு சொந்தமான 16 வாகனங்களிற்காக அவ்வாறு எரிபொருள் பயன்பாட்டை பரீட்சித்திருக்கவில்லை.	எரிபொருள் பாவனை பரீட்சிப்பொன்றை மேற்கொள்ளாது தொகுதியில் காணப்படும் வாகனங்களிற்காக எதிர்காலத்தில் அந்த பரீட்சிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.	சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ii) 2017 ஜூன் 28 திகதிய இலக்கம் 01/2017 கொண்ட சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையின் 07 பந்தி	ஒவ்வொரு நிறுவனத்தினாலும் கொள்வனவு செய்யும் மற்றும் பராதீனம் செய்யும் சொத்துக்கள் தொடர்பாக குறித்த காலாண்டு முடிவில் கொம்ட்ரோளர் ஜனரால் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய போது அரச சேவை ஆணைக்குழு அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	தரவுகளை உட்படுத்துவதற்காக கொம்ட்ரோளர் ஜனரால் அலுவலகத்தின் மூலம் நிகழ்ச்சித் திட்டத்தை தயாரித்துள்ளதானது வாகனங்களிற்காக மாத்திரமாகையால் அதன் பிரகாரம் வாகன தரவுகளை சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.	சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(iii)	இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் நிதிப் பிரமாணம் 110	ஆணைக்குழுவினால் சேதம் மற்றும் நட்டம் தொடர்பாக பதிவேடு நி.பி. 110 படிவத்தின் பிரகாரம் பேணிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.	வான விபத்து தொடர்பாக சேத நட்ட பதிவேட்டை நி.பி 110 படிவத்தின் பிரகாரம் பேணிச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.	நிதிப்பிரமாணம் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-------	--	--	---	--

சென்றிருக்கவில்லை.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 தூர நோக்கு மற்றும் செயற்பணி

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினகருத்துரை	பரிந்துரை
(அ) மேன்முறையீடுகளை தீர்க்கும் செயன்முறை மீளாய்வாண்டினுள் 1453 மேன்முறையீடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன் மேன்முறையீடுகளை தீர்ப்பதற்கு செலவிடப்பட்ட காலம் தொடர்பாக கவனத்தில் கொள்ளும் போது, ஒரு ஆண்டினுள் 393 மேன்முறையீடுகளும், 2 ஆண்டுகளினுள் 502 உம், 3 ஆண்டுகளினுள் 199 உம், 4 ஆண்டுகளினுள் 102 உம், 5 ஆண்டுகளை விஞ்சிய 257 மேன்முறையீடுகளாக தீர்ப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் மேன்முறையீடு பெறுவனவுகளிற்கான ஒரு ஆண்டினுள் தீர்ப்பளவு, அவதானிப்பு பரிந்துரை அல்லது அறிக்கை வழங்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள அளவு தீர்க்கப்பட்ட மேன்முறையீடுகளின் 27 சதவீதமானது.	மேன்முறையீட்டுப் பிரிவிற்கு கிடைக்கும் அநேகமான மேன்முறையீடுகள், உத்தியோகத்தர்களுினால் தாமதத்தை தவிர்ப்பதற்காக முன்னுரிமை பிரதியாக அனுப்பும் மேன்முறையீடாவதுடன், அந்த மேன்முறையீடுகள் தொடர்பாக குறித்த அமைச்சினால் அவதானிப்பு பரிந்துரை உள்ளிட்ட அறிக்கை மற்றும் கடிதக் கோவைகளை அழைப்பித்துக் கொள்ள மேன்முறையீட்டு பிரிவினால் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	அவதானிப்பு மற்றும் பரிந்துரைகளை விரைவில் வழங்குவதற்கான செயற்பாடுகள் பின்பற்ற வேண்டும்.
(ஆ) மேன்முறையீடுகளை தீர்க்கும் செயன்முறையின் போது ஏனைய நிறுவனங்களிலிருந்து தகவல்களை வழங்கும் போது ஏற்படும் தாமதங்களுக்காக நினைவூட்டல் கடிதங்கள் அனுப்ப நிலையான கட்டளை தயாரிக்கப்பட்டிருந்த போதும் ஏனைய நிறுவனங்களினால் அதற்காக பதில் வழங்கப்படாத சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன. 2024 ஆண்டினுள் அரசு நிறுவனங்களிலிருந்து 329 மேன்முறையீடுகளுக்காக தகவல்கள்/அறிக்கைகள்	மேன்முறையீடுகள் தொடர்பாக குறித்த நிறுவனங்களிடம் இருந்து அறிக்கைகளை அழைப்பித்த போதும் அந்த அறிக்கை தாமதத்தினால் மேன்முறையீடு கிடைத்த ஆண்டினுள்ளே தீர்ப்பை வழங்க முடியாதுள்ளதாகவும் நிறுவனத்திடமிருந்து குறித்த அறிக்கையை விரைவில் அழைப்பித்துக் கொள்ள உள்ளக நிலையான கட்டளையின் பிரகாரம் நினைவூட்டல் அனுப்பவும் நடவடிக்கை எடுப்பதாகவும்	நிறுவனங்களிலிருந்து விரைவில் தகவல்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டமொன்றை தயாரிக்க வேண்டும்.

அழைத்திருந்ததுடன் அவற்றின் 62 அறிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடுகளிற்காக 08 மாத
காலம் விஞ்சியிருந்த போதும்
பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.

4.2 பெறுகைகள்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினகருத்துரை	பரிந்துரை
இலங்கையினுள் அரசு இலத்திரனியல் பெறுகைகள் முறைமையை செயற்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த 2024 பெப்ரவரி 06 திகதிய அரசு நிதி சுற்றறிக்கை இலக்கம் 08/2019 (ii) மூலம் திருத்திய 2023 ஏப்ரல் 19 திகதிய இலக்கம் 08/2019 (i) மற்றும் 2019 திசம்பர் 17 ஆம் திகதிய இலக்கம் 08/2019 கொண்ட சுற்றறிக்கை பிரகாரம் சந்தை ஒப்பீட்டு விலை முறையின் கீழ் பொருட்கள் பெறுகைகளுக்காக e – Gp முறைமை அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த போதும் 2024 ஆண்டில் சந்தை ஒப்பீட்டு விலை முறையின் கீழ் 04 சந்தர்ப்பங்களில் கூட்டுத்தொகை ரூபா 1,524,640 ஆன பொருட்கள் பெறுகைகள் e – Gp முறைமையை பயன்படுத்தாது மேற்கொள்ளப்பட்டிருந்தது.	தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்க குறித்துக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.	சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினகருத்துரை	பரிந்துரை
2024 ஆண்டின் பண்டக கணிப்பீட்டின் இனங்காணப்பட்டுள்ள 32 வகையான பொருட்களின் பற்றாக்குறை தொடர்பாக 2025 மே 20 ஆம் திகதி வரை உரிய செயற்பாடுகளை எடுக்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	தொடர்புடைய பிரிவுகளிலிருந்து வினவியுள்ளதுடன் கிடைத்ததன் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.	பற்றாக்குறைக்காக உரிய செயற்பாடுகளை முன் எடுக்க வேண்டும்.